



தேசிய வெளிக்கள நிலையம் தொண்டைமானாறு
மூன்றாம் தவணை பரீட்சை - 2023

National Field Work Centre, Thondaimanaru

3rd Term Examination - 2023

வணிகக்கல்வி - I
Business Studies - I

Three Hours

33

T

I

Gr. 12 (2023)

சுட்டெண் :

அறிவுறுத்தல்கள் :-

- எல்லா வினாக்களுக்கும் இத்தாழிலேயே விடை எழுதுக.
- மேலே தரப்பட்டுள்ள இடைவெளியில் உமது சுட்டெண்ணை எழுதுக.
- 01 தொடக்கம் 15 வரையுள்ள வினாக்களுக்கு சரியான விடையைத் தெரிவு செய்து அதன் இலக்கத்தை தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- 16 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடைகளைத் தரப்பட்டுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக.
- ஒவ்வொரு வினாவுக்கும் இரண்டு புள்ளிகள் வீதம் வழங்கப்படும்.

பரீட்சகரின் உபயோகத்திற்கு மட்டும்

வினாத்தாள் 1 இற்காக

வினா இல	புள்ளிகள்
01 - 15	
16 - 25	
மொத்தம்	

01. பின்வரும் பண்புகளில் வணிகத்தின் பண்புகளை மட்டும் கொண்டுள்ள தொகுதி யாது?

- 1) இலாபத்தினால் ஊக்குவிக்கப்படல், விருப்பங்களை தோற்றுவித்தல், இடரொன்று காணப்படல், கட்டமைப்பொன்றினை கொண்டிருத்தல்.
- 2) கொடுக்கல் வாங்கலொன்று காணப்படல், நோக்கமொன்றைக் கொண்டிருத்தல், இனங்காட்டும் பெயரொன்று காணப்படல், விற்பனை அல்லது பரிமாற்றம் இடம்பெறல்.
- 3) இடரொன்று காணப்படல், கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெறல், விற்பனை அல்லது பரிமாற்றம் இடம்பெறல், சட்டரீதியான செயற்பாடுகளை கொண்டிருத்தல்.
- 4) சட்டரீதியான செயற்பாடுகளை கொண்டிருத்தல், நோக்கமொன்றைக் கொண்டிருத்தல், இலாபத்தினால் ஊக்குவிக்கப்படுதல், பல்வேறு செயற்பாடுகளைக் கொண்டிருத்தல்.
- 5) கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெறல், விருப்பங்களை உருவாக்குதல், பொருளாதாரக் கருமமொன்றாக இருத்தல், விற்பனை அல்லது பரிமாற்றம் இடம்பெறல்.

(.....)

02. அண்மிய சூழலுடன் தொடர்புடைய விடையினைத் தெரிவு செய்க.

- 1) தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- 2) தனிநபர்களிடம் காணப்படும் பெறுமானங்கள்.
- 3) சந்தையில் இருந்து போட்டியாளர்கள் விலகுதல்.
- 4) ஊழியர்களின் அனுபவம் குறைவாக இருத்தல்.
- 5) இயற்கை வளங்களின் கண்டுபிடிப்பு

(.....)

03. நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் வணிகங்களின் பங்களிப்புக்கள் சில கீழே தரப்படுகின்றன.

- A. உயிரினங்களின் பல்லினத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
- B. வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல்.
- C. ஊழியர் நலன்புரி வசதிகளை வழங்குதல்.
- D. சட்டத்தையும் சமாதானத்தையும் பாதுகாக்க பங்களிப்புச் செய்தல்.
- E. பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் செயன்முறையை விருத்தி செய்தல்.
- F. மனித உரிமைகளைப் பாதுகாக்க பங்களிப்புச் செய்தல்.

மேலே தரப்பட்டுள்ளவற்றுள் பொருளாதார நிலைபேறான பங்களிப்புக்களை மட்டும் கொண்டுள்ள தொகுதி யாது?

- 1) A, B, E
- 2) B, C, E
- 3) D, E, G
- 4) B, E, F
- 5) A, D, G

(.....)

04. “நியாயமான நிலையினை வெளிக்காட்டுதல்” எவ் நுகர்வோர் பொறுப்புடன் தொடர்புறுகின்றது..

- 1) செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு (தொடர்ச்சியான பங்களிப்பு)
- 2) குழல் பற்றிய அறிவு
- 3) ஏனையோருடன் இணைந்து செயலாற்றல் (ஒத்துழைப்பு)
- 4) அறியும் ஊக்கத்துடன் செயலாற்றல்.
- 5) சமூகம் தொடர்பாக கவனம் செலுத்துதல்.

(.....)

05. கூற்று A – அனைத்து தனியார்துறை வணிக அமைப்புக்களும் இலாப நோக்குடையது அல்ல.

கூற்று B - கூட்டுறவு வணிகம் மற்றும் சங்கவகையான அமைப்புகள் தனியார்துறை வணிகங்கள் என்பதுடன் அவை இலாப நோக்கற்றவை.

மேலே தரப்பட்டுள்ள இரண்டு கூற்றுக்களில்

- 1) A சரியானது என்பதுடன் B தவறானதாகும்.
- 2) A தவறானது என்பதுடன் B சரியானதாகும்.
- 3) A,B ஆகிய இரண்டு கூற்றுக்களும் தவறானவையாகும்.
- 4) A,B இரண்டும் சரியானவை என்பதுடன் A யினூடாக B விபரிக்கப்படுகின்றது.
- 5) A,B ஆகிய இரண்டும் சரியானவை என்பதுடன் A யினூடாக B விபரிக்கப்படவில்லை.

(.....)

06. வரையறுக்கப்பட்ட பொதுகம்பனியொன்று வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனியில் இருந்து வேறுபடுவது.

- 1) சட்ட ஆளுமை
- 2) நடத்தப்பொறுப்பு வரையறுக்கப்பட்ட தன்மை
- 3) இயக்குனர்களின் உச்ச எண்ணிக்கை
- 4) பங்கினை பகிரங்கமாக வழங்கக் கூடிய தன்மை
- 5) பங்குதாரர்களின் இழிவளவு எண்ணிக்கை

(.....)

07. பின்வரும் அட்டவணையானது முயற்சியான்மையின் புதிய போக்குகளையும் அவற்றுடன் தொடர்புடைய நோக்கங்களையும் தருகின்றது.

முயற்சியான்மையின் புதிய போக்குகள்	நோக்கங்கள்
1) சமூக ரீதியான முயற்சியான்மை	A. இயற்கை சூழலைப் பாதுகாத்தல்.
2) உள்ளக முயற்சியான்மை	B. அரசியல் எல்லைக்கு வெளியே கருமாற்றும் ஆற்றலைக் கொடுத்தல்.
3) பூகோள ரீதியான முயற்சியான்மை	C. உலகத்தை சிறந்த இடமொன்றாக மாற்றுதல்.
4) பசுமை முயற்சியான்மை	D. அமைப்பொன்றில் மாற்றத்தை ஏற்படுத்தல்.

மேலே தரப்பட்டுள்ள முயற்சியான்மையின் புதிய போக்கிற்கு அமைய ஒழுங்கு வரிசைக்கு அமைவாக அவற்றுடன் பொருந்தக்கூடிய நோக்கங்களை சரியாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள தெரிவியாது?

- 1) CDBA
- 2) DCAB
- 3) ADBC
- 4) CABD
- 5) ABDC

(.....)

08. சிறு வணிகங்களிற்கான வகைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் நியதிகள் தொடர்பில் பொருத்தமற்றதாக அமையும் விடை யாது?

நிறுவனங்கள்	நியதிகள்
1) குடிசை புள்ளி விபர திணைக்களம்	ஊழியர் எண்ணிக்கை – 25ற்கு குறைவாக
2) இலங்கை மத்திய வங்கி	மின்சாரம் - 50 கிலோ வோற்றுக்கு குறைவாக
3) கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு	முதலிடப்பட்ட மூலதனம் - ரூபா 20 மில்லியனிற்கு மேற்படாத
4) சிறு கைத்தொழில் திணைக்களம்	ஊழியர் எண்ணிக்கை – 50ற்கு குறைவாக
5) கைத்தொழில் அபிவிருத்தி சபை	ஈடுபடுத்திய மூலதனம் - 4 மில்லியனிற்கு மேற்படாத

(.....)

09. இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதியினை பெற்று செயற்படும் நிதி நிறுவனமாக அமைவது.
- 1) உரிமம் பெற்ற நுண் கடன் கம்பனி
 - 2) காப்புறுதி கம்பனிகள்
 - 3) பங்குதரகர் கம்பனி
 - 4) ஊழியர் சேமலாப நிதியம்
 - 5) சிக்கன மற்றும் கொடுகடன் கூட்டுறவு சங்கங்கள்
- (.....)
10. காசோலையின் கோடுகளினுள் “கைமாறத்தகாதது” என்ற சொல் காணப்படுமாயின்
- 1) அவ் காசோலையினை இன்னொருவருக்கு சாட்டுதல் செய்ய முடியாது.
 - 2) பெறுபவர் தனது கணக்கில் மட்டும் வைப்பிலிட முடியும்.
 - 3) வங்கி கருமப்பீடத்தில் ஒப்படைத்து பணமாக்க முடியும்.
 - 4) இக் காசோலையை சாட்டுதல் செய்யும் போது சாட்டப்படுவோருக்கு சாட்டுபவரை விட கூடுதலான உரிமைகள் கிடைக்கப்பெறாது.
 - 5) காசோலைக்கு பெறுபவர் காசோலையில் கோடுகளை இடமுடியும்.
- (.....)
11. ஆயுள் காப்புறுதி தொடர்பில் பொருத்தமுறாத விடையைத் தெரிவு செய்க.
- 1) ஆயுள் காப்புறுதி ஒப்பந்தத்தினை சாட்டுதல் செய்யமுடியும்.
 - 2) இடர் நிச்சயமாக காணப்படுதல்.
 - 3) சேமிப்பிற்கு சமனானதாக காணப்படுதல்.
 - 4) இடிப்பீட்டு தத்துவம் பொருத்தமுறாது.
 - 5) பங்களிப்பு மற்றும் பதிலாள் வைப்புத் தத்துவம் பொருந்தாது.
- (.....)
12. மின்னஞ்சல் ஆனது.
- 1) வாய்மொழி மூல அகரீதியான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகும்.
 - 2) எழுத்து மூல அக, புறரீதியான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகும்.
 - 3) சமிக்கைகள் மூல புறரீதியான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகும்.
 - 4) எழுத்து மூல புறரீதியான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகும்.
 - 5) வாய்மொழி மூல புறரீதியான இலத்திரனியல் தொடர்பாடல் முறையாகும்.
- (.....)
13. பெருந்தெரு போக்குவரத்துடன் ஒப்பிடும் போது புகையிரதப் போக்குவரத்து முறையில்
- | | கொள்ளளவு | கிரயம் | பாதுகாப்பு |
|----|----------|--------|------------|
| 1) | அதிகம் | அதிகம் | குறைவு |
| 2) | குறைவு | அதிகம் | அதிகம் |
| 3) | குறைவு | அதிகம் | குறைவு |
| 4) | அதிகம் | குறைவு | அதிகம் |
| 5) | குறைவு | குறைவு | அதிகம் |
- (.....)
14. இறக்குமதி குறிப்பினை (Import entry) தயாரிப்பதற்கு இறக்குமதி யாளர் பவன்படுத்தும் ஆவணங்களைக் குறிக்கும் விடையாக அமைவது.
- 1) பட்டியல் (Invoice), காப்புறுதிப் பத்திரம்.
 - 2) காப்புறுதிப் பத்திரம், நாணயக்கடிதம்.
 - 3) நாணயக்கடிதம், சுமைச்சீட்டு
 - 4) பட்டியல், சுமைச்சீட்டு
 - 5) கட்டளை, காப்புறுதிச்சீட்டு
- (.....)
15. வியாபார வலயமாக அமைவது.
- 1) உலக வியாபார அமைப்பு (WTO)
 - 2) ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)
 - 3) 7 நாடுகளின் குழு (G-7)
 - 4) சர்வதேச நாணய நிதியம் (IMF)
 - 5) ஆசிய பசுபிக் வியாபார ஒப்பந்தம் (APTA)
- (.....)

❖ 16 தொடக்கம் 20 வரையுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதற்காகப் பொருத்தமான சொற்களைக் கொண்ட வெற்றிடங்களை நிரப்புக.

16. அ) இரண்டாம் நிலை உற்பத்தியானது கைத்தொழில் மற்றும் கைத்தொழில் என்பவற்றை உள்ளடங்கும்.

ஆ) வணிகங்கள் தன்னுடன் கரும மாற்றும் தரப்பினர்களிற்கு நல்லவை தீயவை தொடர்பாக விளங்கி செயற்படுதல் வணிகங்களின் என்பதுடன் அதனை நிறுவனம்ஒன்று எழுத்து வடிவில் முன்வைக்கும் போது எனவும் அழைக்கப்படும்.

17. அ) இலங்கை மத்திய வங்கியானது பகிரங்க சந்தையில் ஆவணங்களினை மற்றும் செய்தல் திறந்த சந்தை நடவடிக்கை எனப்படும்.

ஆ) தனியாள் உடைமை வணிகத்தில் தீர்மானமெடுக்கலானது மேற்கொள்ளப்படும் அதே வேளை பங்குடைமை வணிகத்தில் பங்காளர்களின் மேற்கொள்ளப்படும்.

18. அ) முயற்சியாண்மை செயன்முறையின் முதலாவது படிமுறை என்பதுடன் முயற்சியாண்மையின் இறுதி படிமுறை பெற்றுக் கொள்ளுதல் ஆகும்.

ஆ) பாதணிகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனமொன்று தனது வணிகத்தை விரிப்புடுத்த தீர்மானிக்கின்றது. இதற்கான இரு மாற்று வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
A. இன்னொரு பாதணி விற்பனை நிலையத்துடன் இணைதல்.
B. தோல் உற்பத்தி நிறுவனத்துடன் இணைதல்.
மேலே செயன்முறை A ஆனது இணைப்பிற்கும் B செயன்முறையானது இணைப்பிற்கும் உரித்துடையது ஆகும்.

19. அ) காசோலை தொடர்பில் அதில் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆகக் காணப்படுவதுடன் குறித்த காசோலைக்குரிய நடைமுறைக் கணக்கினை பேனும் வணிக வங்கி ஆகும்.

ஆ) நடைமுறைக் கணக்கினை பேனுவதன் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும் கடன் ஆகும். ஆனால் கடனை பெறுதல் தொடர்பில் நடைமுறைக்கணக்கு அவசியமில்லை.

20. அ) காப்புறுதி ஒப்பந்தம் தொடர்பில் காப்புறுதி முன்மொழிவுகளை ஏற்றுக் கொள்ளும் பிரிவினர் என்பதுடன் காப்புறுதி முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பிரிவினர் ஆகும்.

ஆ) உள்நோக்கிய அமையவியல் (Inbound Logistics) தொடக்கம் வரையான அசைவுகளைக் குறிக்கும்.

❖ 21 தொடக்கம் 25 வரையுள்ள வினாக்களுக்கு மிகப் பொருத்தமான விடைகளை எழுதுக.

21. நிறுவனம் ஒன்று தொடர்பில் ஊழியர்கள் பலவீனமாக காணக்கூடிய விடயங்கள் நான்கை எழுதுக.

- i.
- ii.
- iii.
- iv.

22. நுகர்வோர் தொடர்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நான்கு வியாபார மோசடிகளைக் குறிப்பிடுக.

- i.
- ii.
- iii.
- iv.

23. இலத்திரனியல் பணக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய நான்கு தரப்பினர்களையும் எழுதுக.

- i.
- ii.
- iii.
- iv.

24. சுமைச் சீட்டு ஒன்றில் (Bill of Lading) உள்ளடங்கும் நான்கு தகவல்களைத் தருக.

- i.
- ii.
- iii.
- iv.

25. கட்டுமானப் பணிகள் முடிவுற்று பயன்பாட்டில் உள்ள கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்ற பின்வரும் குறியீடுகளைக் கொண்ட அதிவேகப் பாதைகளின் பெயர்களை எதிரே எழுதுக.

- i. E 01
- ii. E 02
- iii. E 03
- iv. E 04

(25x2 = 50 புள்ளிகள்)



தேசிய வெளிக்கள நிலையம் தொண்டைமானாறு
மூன்றாம் தவணை பரீட்சை - 2023

National Field Work Centre, Thondaimanaru

3rd Term Examination - 2023

வணிகக்கல்வி - II
Business Studies - II

Three Hours

32

T

II

Gr. 12 (2023)

❖ **அறிவுறுத்தல்கள்**

ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆகக்குறைந்தது இரண்டு வினாக்களையேனும் தெரிவு செய்து எல்லாமாக ஐந்து (05) வினாக்களுக்கு விடை தருக.

பகுதி - I

01) அபிநயா என்பவர் ஆயுள்வேத மருந்துகளை தயாரிக்கின்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வருகின்றார். அவர் அத்துறை சார்ந்த கற்கை ஒன்றினை பூர்த்தி செய்து அது தொடர்பான சிறப்பான அனுபவத்தையும் கொண்டுள்ளார். மேலும் தனது நிறுவனத்தின் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கு விற்பனை நிலையம் ஒன்றினையும் நடாத்துவதுடன் இணைய வழி ஊடான கட்டளைகளையும் பெற்று அதனையும் பூர்த்தி செய்து வருகின்றார்.

i. அ) பின்வரும் நியதிகளுக்கமைவாக அபிநயாவின் வணிகத்தை வகைப்படுத்துக.

(01 புள்ளிகள்)

1. உரிமை -

2. நோக்கம் -

ஆ) இவ் வணிகத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படும் மனித தேவை யாது? (01 புள்ளிகள்)

ii. அபிநயாவின் வணிகம் “பொருள் உற்பத்தி வணிகமும் சேவை உற்பத்தி வணிகமும்” ஆகும் (கலப்பு உற்பத்தி வணிகம்) இக் கூற்றினை நீர் ஏற்கின்றீரா? உமது விடைக்கான காரணத்தினைத் தருக. (02 புள்ளிகள்)

iii. மேற்குறித்த விடய ஆய்வில் “சிறப்பான அனுபவத்தினை கொண்டுள்ளார்” என்பதன் மூலம் கருதப்படுவது யாது? அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் இரண்டினை விளக்குக. (02 புள்ளிகள்)

iv. ஆயுள் வேத மருந்து தயாரிக்கும் செயன்முறையினை உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறையொன்றாகக் காட்டுக. (02 புள்ளிகள்)

v. அ) அபிநயாவிடம் காணப்படும் பலம் ஒன்றினை விளக்குக.

ஆ) இணைய வழியூடான விற்பனை செயற்பாடுகள் தற்காலத்தில் பிரபல்யம் பெற்றுள்ளமைக்கான இரு காரணங்களை விபரிக்குக. (02 புள்ளிகள்)

02) i. பின்வரும் கூற்றுக்கள் எவ் பேரினச்சூழலுடன் தொடர்புறுகின்றது என்பதனைக் குறிப்பிடுக. (உமது விடைத்தாளில் அ, ஆ, இ, ஈ குறிப்பிட்டு விடையைக் குறிப்பிட்டால் போதுமானது) (02 புள்ளிகள்)

அ) இலங்கையின் கல்வி மட்டமானது தொடர்ச்சியாக உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

ஆ) ஐரோப்பிய சங்கத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியமை.

இ) இலங்கையில் பொருட்கள் சேவைகளின் விலைமட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

ஈ) சில பாடசாலைகளில் தற்காலத்திலும் பழக்கவழக்கங்கள் உயர்ந்த மட்டத்தில் பேணப்படுகின்றது.

ii. அ) சமூகப் பொறுப்பினை வரைவிலக்கணம் செய்க.

ஆ) உரிமையாளரிடமிருந்து நிறைவேற்ற வேண்டிய இரு சமூகப் பொறுப்புக்களைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

iii. நிலைபேறான அபிவிருத்திக்கு வணிகங்களின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதல்ல. இக்கூற்றினை நீர் ஏற்கின்றீரா? உமது விடைக்கான காரணத்தினை சுருக்கமாக விபரிக்குக.

(02 புள்ளிகள்)

iv. வணிக ஒழுக்கக்கோவையொன்றினை கட்டியெழுப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நான்கு காரணிகளைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

v. ‘உற்பத்தி மற்றும் வணிக நடவடிக்கைகளிற்கு அடிப்படையாக அமைந்த வசதிகள் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகும்.’ அரசின் பல்வேறு மட்டங்களைக் குறிப்பிட்டு அவ் மட்டங்களில் வழங்கும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒவ்வொரு உதாரணம் தருக. (02 புள்ளிகள்)

03) பின்வரும் விடயத்தினை அடிப்படையாகக் கொண்டு வினா (i), (ii) ஆகியவற்றிற்கு விடையளிக்குக.

அருவி நிலையமானது பிரபல்யமான ஆடைதொழிற்சாலை ஒன்றாகும். இங்கு 18 தொடக்கம் 30 வயது வரை உள்ள 4000 ற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதுடன் தொழிற்சாலை உற்பத்திகள் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் தமது இலாப உழைப்பிற்கேற்ப வரியிணையும் செலுத்தி வருகின்றது.

i. மேற்குறித்த வணிகத்தின் மூலம் எவ் பொருளாதார நோக்கங்களை அடைய முடியும் என்பதைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

ii. மேற்குறித்த வணிகத்தின் மூலம் பொருளாதார நோக்கத்தினை அடைவதற்கான பங்களிப்புக்கள் இரண்டினைக் குறிப்பிட்டு விளக்குக.

(02 புள்ளிகள்)

iii. அ) இலங்கை தரக்கட்டளை பணியகம் தர நியமங்களை நடைமுறைப்படுத்தும் முறைகள் இரண்டினைக் குறிப்பிடுக.

ஆ) அரசு துறை சார்ந்த இரு வணிக அமைப்புக்களைப் பெயரிடுக.

(02 புள்ளிகள்)

iv. தனியுடைமை வணிகமொன்றை பங்குடமை வணிகமொன்றாக மாற்றுவதன் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடிய அனுகூலம் மற்றும் பிரதிகூலங்கள் இவ்விரண்டு குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

v. பங்குடைமை ஒன்றின் பின்வரும் பிணக்குகள் தொடர்பில் பங்குடைமைச் சட்டத்தின் 24ம் பிரிவிற்கு அமைய தீர்வு வழங்குக.

அ) புதிய பங்காளரை இணைத்துக் கொள்ளல் தொடர்பில்

ஆ) மூலதனத்திற்கு வட்டி வருமானம் பெறுதல் தொடர்பில்

இ) பங்குடமையின் முகாமைத்துவ கருமத்தில் ஈடுபடுதல் தொடர்பில்

ஈ) பங்குடைமை வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் (12 புள்ளிகள்)

பகுதி - II

04) i. KFC- 1995 இல் இலங்கையில் தனது வணிக நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான உரிமையை இலங்கையில் கார்கில்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவ் வணிக ஒழுங்கமைப்பு முறை எவ்வகையான அங்கீகார வணிக வகை என்பதனைக் குறிப்பிடுவதுடன் அவ் அங்கீகார வணிக வகையை வரைவிலக்கணப்படுத்துக.

(02 புள்ளிகள்)

ii. அ) கூட்டுறவு மற்றும் கூட்டிணைக்கப்பட்ட கம்பனி ஆகியவற்றின் வாக்குரிமை பற்றி உமது கருத்தினைக் குறிப்பிடுக.

ஆ) சுவீகரிப்பு (கையகப்படுத்தல்) என்பனை விளக்குக.

(02 புள்ளிகள்)

iii. அ) சமூக முயற்சியாண்மையில் ஈடுபடுவதன் மூலம் ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

ஆ) முயற்சியாளரின் பண்புகளைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

iv. சிறிய நடுத்தரளவு வணிகங்களை இனங்காண்பதற்கான அளவுசார் காரணிகளை பட்டியலிடுக.

(02 புள்ளிகள்)

v. இரு சிறிய வணிகர்கள் வெளிப்படுத்திய பிரச்சினை தொடர்பான கூற்றுக்கள் வருமாறு,

பவி - இப்போது நான் பயன்படுத்தும் இயந்திர உபகரண முறைகளினால் சந்தையை கைப்பற்ற முடியாது. புதிய இயந்திரங்களை தேடி கொண்டால் வெளிநாட்டு சந்தைக்கு அனுப்ப முடியும்.

பியூ - பொருட்களை விற்கக்கூடிய முறையொன்று இல்லாதிருப்பதே பிரச்சினை ஆகும். பொருட்களை விற்கக்கூடியதாக இருப்பின் நான் மேலே வருவதற்கான சந்தர்ப்பம் உண்டு.

குறித்த இரு வணிகர்களிற்கு வழங்கக்கூடிய ஊக்குவிப்புக்களை தனித்தனியாக குறிப்பிடுவதுடன் அதனை வழங்கக்கூடிய நிறுவனத்தையும் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

05) i. அ) அண்மிய பணத்தின் இரண்டு பண்புகளைக் குறிப்பிடுக.

ஆ) அண்மிய பணத்திற்கான உதாரணங்கள் இரண்டு தருக.

(02 புள்ளிகள்)

ii. அ) இலங்கையில் உள்ள நிதி நிறுவனங்களை நெறிப்படுத்தி கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இரண்டின் பெயரைத் தருக.

ஆ) பங்குதகர் கம்பனிகளின் இரு தொழிற்பாடுகளைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

iii. நிதி உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை மத்திய வங்கியின் துணை நிறுவனமான லங்கா கிளியர் (தனிப்பட்ட) கம்பனியும் வழங்குகின்றது. அந்நிறுவனத்தின் வழங்கப்படுகின்ற இரண்டு நிதி உட்கட்டமைப்பு வசதிகளைப் பெயரிடுக.

(02 புள்ளிகள்)

iv. வங்கிக் கடனையும் வங்கி மேலதிக பற்றினையும் வேறுபடுத்துக.

v. அ) காசோலை புறக்குறிப்பிடப்படும் இரு சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

ஆ) சர்வதேச ரீதியில் பிரபல்யமான இரு கடனட்டை சங்கங்களைப் பெயரிடுக.

(02 புள்ளிகள்)

- 06) i. தீ அபாயக் காப்புறுதியில் மேலதிக கட்டணத்தினை செலுத்தி அவ் ஒப்பந்தத்தினை நீட்சிப்படுத்த முடியும் அவ்வாறு உள்வாங்கக்கூடிய நான்கு இடர்களைக் குறிப்பிடுக.
- ii. அ) அடிப்படை தொடர்பாடல் செய்முறையினை வரைபடம் ஒன்றின் மூலம் காட்டுக.
ஆ) உள்ளக தொலைபேசி (Inter com) பயன்பாட்டினை விபரிக்குக.
- iii. அ) களஞ்சியசாலையில் பொருட்களையாள்வதற்கு பயன்படும் இரு உபகரணங்களைக் குறிப்பிடுக.
ஆ) ஒரு உற்பத்தியாளருக்கு களஞ்சியப்படுத்தல் எவ்வாறு முக்கியமானதாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுக.
- iv. சில்லறை வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களினை பயன்படுத்தக்கூடிய பின்வரும் வழிகள் தொடர்பில் ஒவ்வொரு உதாரணம் தருக.
அ) நிறையிடல்
ஆ) கண்காணித்தல்
இ) விலையை பதிவிடல்
ஈ) பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
- (02 புள்ளிகள்)
- v. மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என்பவற்றை வேறுபடுத்துக.
- (02 புள்ளிகள்)